

4. TALESIWAEN - 1

$\text{♩} = 71$ 實音:相同

ta - le - si - wa - en ii - la, ta - lo - si - wa - en i - la.
 ta - le - si - wa - en i - la, ta - le - si - wa - en i - la.
 pa - wa - i ka ta - lo - bong, pa - wa - i ka ta - lo - bong.
 ta - le - si - wa - en i - la, ta - le - si - wa - en i - la.
 li - na - So 'i - zi' ngo - wip, li - na - So 'i - zi' ngo - wip.
 ta - le - si - wa - en i - la, ta - le - si - wa - en i - la.
 ka - waS ka ka - pay - ziz - za' - an,
 ka - waS ka ka - pay - ziz - za' - an.
 ta - le - si - wa - en i - la, ta - le - si - wa - en i - la.

珍重歌

* * talesawaon ila , talesawaon ila ,
珍重 了 珍重 了

talesawaon ila , talesawaon ila , * *
珍重 了 珍重 了 珍重了

pawa:i' ka talobong , pawa:i' ka talobong , * *
出 酒杯 出 酒杯 拿起酒杯喝酒吧

linaSo' 'izi' ngowip , linaSo' 'izi' ngowip , * *
飯包 不 忘 飯包 不 忘 請不要忘記帶去飯包

rawaS ka kapayziza'an , rawaS ka kapayziza'an , * *
遠 的 路程 遠 的 路程 你們還要走遙遠的路程

'inaz'azem 'atomal , 'inaz'azem 'atomal , * *
心 真誠 心 真誠 真心祝福你們

'aeħae' taew'an mita' saboeh , 'aeħae' taew'an mita' saboeh , * *
一 家 我們 皆是 一 家 我們 皆是 我們都是一家人了

'iska kalaehaeng ka basang , 'iska kalaehaeng ka basang , * *
各 保護 身體 各 保護 身體 大家各自保重

papile'awan ila , papile'awan ila , * *
再見 了 再見 了 再見了

pawa:i' ka talobong , pawa:i' ka talobong . * *
出 酒杯 出 酒杯 拿起酒杯喝酒吧

背景：

婚禮時，雙方親友相聚，一片祥和；美酒佳餚，增加熱絡氣氛。當要離別時，送給對方豐盛飯包，又端出一杯離別酒，在珍重再見聲中，乾杯！